

STC.No. 378/2025

DW1.திரு.சக்திவேல்

தேதி- 06.07.2026

புகார்தாரர் ஆஜர் .

சாட்சிக்கு சத்திய பிரமாணம் செய்து வைக்கப்பட்டு புகார்தாரர் தரப்பில் குறுக்கு விசாரணை

1. நான் வீடுகளை கட்டிக் கொடுத்து காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறேன் என்றால் சரிதான். அவ்வாறு வீடு கட்டிக் கொடுக்கும் பொழுது எனக்கும், வீட்டின் உரிமையாளரும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வோம் என்றால் சரிதான். நான் வீடு கட்டி முடித்த பின்பு வரவு செலவுகளை எழுதிக் கொடுத்து கணக்கு முடிக்கப்படும் என்றால் சரிதான். நான் கட்டுமான பொருட்களை கடையில் வாங்குவது சம்பந்தமாக ரசீதுகள் வைத்திருப்பேன் என்றால் சரிதான். நம்பிக்கையின் பேரில் பொருட்கள் கொடுப்பார்கள். நான் புகார்தாரர் இல்லாமல் சில நபர்களிடம் தனிப்பட்ட கடன் புரோநோட்டை வைத்து வாங்கியுள்ளேன் என்றால் வாங்கி உள்ளேன், அதை திருப்பி கொடுத்து விட்டேன். அவ்வாறு நான் கடனை திருப்பிக் கொடுத்த பின்பு நான் கொடுத்த புரோநோட்டை திருப்பிப் பெற்றுக் கொள்வேன் என்றால் ஒரு சில நபர்கள் கொடுப்பார்கள், ஒரு சில நபர்கள் பின்பு தருவதாக கூறி விடுவார்கள். அவ்வாறு புரோநோட்டை கொடுக்காத நபர்களிடம் நான் திருப்பி கேட்பேன் என்றால் கேட்பேன் இப்போது தருகிறேன் என்று கூறி விடுவார்கள்.

2. எனது சாட்சியமானது நடைமுறைக்குட்பட்ட சாட்சியம் இல்லை என்றால் சரியல்ல. என் மீது மாரிசாமி என்பவர் STC 69/2026 என்ற வழக்கு தாக்கல் செய்து உள்ளார் என்றால் தாக்கல் செய்துள்ளார், அதில் பாதி பணத்தை கொடுத்து மீதி பணத்தை கொடுக்க அவகாசம் கேட்டு உள்ளேன். மாரிசாமி வழக்கில் நான் பதில் அறிவிப்பு அனுப்பினேன் என்றால் சரிதான். மேற்படி மாரிசாமி தாக்கல் செய்த வழக்கில் நான் அனுப்பிய பதில் அறிவிப்பில் மாரி சாமியிடம் பெற்ற முழு பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டேன் என்றும், பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நான் பதில் அறிவிப்பு அனுப்பி உள்ளேன் என்றால் சரிதான், ஆனால் நான் பெற்ற பணத்தை விட அதிக தொகை பூர்த்தி செய்து போட்டுள்ளார். நான் மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், மாரிசாமிக்கு அனுப்பிய பதில் அறிவிப்பில் உள்ள விபரங்களை குறிப்பிட்டு தான் இளங்கோவனுக்கு

அனுப்பிய பதில் அறிவிப்பில் அனுப்பி உள்ளேன் என்றால் சரியல்ல. நான் ஒன்பது காசோலைகள் புகார்தாரிடம் கொடுத்துள்ளதாக கூறுகிறேன் என்றால் சரிதான். அந்த ஒன்பது காசோலைகளில் ஐந்து காசோலைகளை தாவா வழக்கில் புகார்தாரர் தாக்கல் செய்துள்ளார் என்றால் சரிதான்.

3. புகார்தாரர் அனுப்பிய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நான்கு காசோலைகளின் எண்கள் சரியா என்றால் சரிதான். என்னிடம் காட்டப்படும் 4 காசோலைகள் நகல்தான் பாக்கியுள்ள 4 காசோலைகள் என்றால் சரிதான். மேற்படி காசோலைகள் 580666, 580677, 580678, 580679 எண்கள் நகல்கள் ம.சா.ஆ.19 (எண்ணங்கள் -4) ஆகும். 2022 லிருந்து எனக்கு புகார்தாரரை தெரியும் என்றால் சரிதான். மேற்படி 4 காசோலைகள் மற்றும் தாவா ஐந்து காசோலைகளில் உள்ள கையொப்பங்கள் என்னுடையது என்றால் சரிதான். நான் ஒரு மாதம் வட்டித்தொகை கொடுக்கவில்லை என்றாலும், காசோலை பெறுவது புகார்தாரருக்கு வழக்கம் என்று நான் முதல் விசாரணையில் கூறியுள்ளேன் என்றால் சரிதான். மேற்படி விபரங்களை எனது பதில் அறிவிப்பில் கூறவில்லை என்றால் சரிதான். நான் புகார்தாரரிடம் பணம் வாங்கியது உண்மை என்றும், அதனை திருப்பி கொடுத்து விட்டேன் என்று எனது பதில் அறிவிப்பில் கூறியுள்ளேன் என்றால் சரிதான்.

4. எனக்கும், புகார்தாரருக்கும் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்புவதற்கு முன்பு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா என்றால் இல்லை. புகார்தாரரிடம் கொடுத்த காசோலைகள் நிரப்பப்படாமல் தான் இருந்தது என்று எனக்கு கடைசி வரை தெரியும் என்றால் சரிதான். ஒன்பது காசோலைகள் சம்பந்தமாக ஸ்டாப் பேமெண்ட் கொடுக்கும்படி நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சரிதான். வங்கி பரிவர்த்தனை தவிர்த்து வேறு வகையில் நான் புகார்தாரருக்கு பணம் கொடுத்தேனா என்றால் கையில் ரொக்கமாக கொடுத்தேன், நம்பிக்கையின் பேரில் ரசீது வாங்கவில்லை. நான் வங்கி மூலமாகவும், கையில் ரொக்கமாகவும் பணம் கொடுத்தேன் என்று குறிப்பிட்டு எனது பதில் அறிவிப்பில் குறிப்பிடவில்லை என்றால் சரிதான். புகார்தாரருக்கும், எனக்கும் உள்ள வங்கிபரிவர்த்தனையானது 04.07.2025 ல் முடிந்துவிட்டது என்றால் சரிதான். அதற்கு பிறகு நான் புகார்தாரருக்கு வங்கி மூலம் பணம் கொடுக்கவில்லை என்றால் சரிதான். ஆகஸ்ட் மாதம் 2025 ம் தேதி வரை வட்டி கொடுத்தேன் என்று பதில்

அறிவிப்பில் கூறியுள்ள விபரம் தெரியுமா என்றால் தெரியாது.

5. நான் எனது முதல் விசாரணையில் எனக்கும், புகார்தாரருக்கும் இடையே அடிக்கடி பரிவர்த்தனை உள்ளது என்று கூறியுள்ள நிலையில் நான் தாக்கல் செய்துள்ள வங்கி பரிவர்த்தனைகள் அவ்வாறு நான் அடிக்கடி பெற்ற தொகைகளை குறிப்பிடுவது என்றால் சரியல்ல. நான் தாக்கல் செய்த எ.சா.ஆ.1ல் உள்ள தொகைகள் ரூ.2.40 க்கு வட்டி தொகை என்றால் சரிதான். அதில் 15.06.2023, 15.08.2023, 15.10.2023, 21.10.2023 ஆகிய தேதிகளில் செலுத்தப்பட்டது அசல் தொகைகளின் விபரம் என்றால் சரிதான். அதில் அசல் ரூ.5 லட்சம் என்று காட்டப்பட்டுள்ளதுதான் பாக்கி தொகை என்றால் சரிதான். அதில் 15.07.2023, 15.08.2023, 30.09.2023, 15.10.2023 ஆகிய தொகைகள் ரூ.2.40 வீதம் கணக்கிடப்பட்ட வட்டி தொகை என்றால் சரிதான். எ.சா.ஆ.1ல் வட்டி 67200 என்று குறிப்பிட்டுள்ளது என்றால் சரிதான். மேற்படி தொகையில் ரூ.61460/- என்ற தொகை கழிக்கப்பட்டது என்றால் சரிதான். பாக்கி ரூ.5740/- என்று குறிப்பிட்டுள்ளது என்றால் சரிதான். ரூ.61460/- த்தை நான் புகார்தாரருக்கு ரொக்கமாக கொடுத்தேன் என்றால் சரிதான். மேற்படி ஆவணத்தில் உள்ள விபரங்களை புகார்தாரர் கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.

6. நான் பணம் கொடுத்ததற்கு ரெக்கார்டு கேட்டபோது அவர் தவில்லை என்பதால்தான் வங்கியின் மூலம் பணம் செலுத்தினேன். நான் தாக்கல் செய்த எ.சா.ஆ.1 ஆவணத்தில் பணம் கொடுத்தது யார் மற்றும் பணம் வாங்கியது யார் என்று குறிப்பிட்டுள்ளதா என்றால் இல்லை. நம்பிக்கையின் பேரில் கொடுத்தேன். எ.சா.ஆ.1 ஆவணத்தில் உள்ள விபரங்கள் நான் வேறொரு நபருடன் வைத்திருந்த பரிவர்த்தனைக்காக நான் கேட்டகொண்டதன் பேரில் புகார்தாரர் எழுதி கொடுத்தது என்றும், எ.சா.ஆ.1ல் உள்ள விபரங்களானது எனக்கும், புகார்தாரருக்கும் உள்ள பரிவர்த்தனைகள் இல்லை என்றால் சரியல்ல. எ.சா.ஆ.1 ஆவணத்தில் ரெவுனியு ஸ்டாம்பு மற்றும் கையொப்பம் இல்லாததால் அந்த ஆவணம் செல்லத்தக்கதல்ல என்றால் சரியல்ல. எ.சா.ஆ.1ல் கம்பம் நகராட்சி என்று குறிப்பிட்டுள்ள பக்கத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் என்னுடையது என்றால் சரிதான். மேற்படி பக்கத்தில் 26.06- ரூ.13500/-, ஜூன் 19- ரூ.10 ஆயிரம், ஜூன் 20- ரூ.20 ஆயிரம், ஜூன் 26- ரூ.5000, ஆகஸ்ட் 01-ல், ரூ.10 ஆயிரம் என்று குறிப்பிட்டுள்ள தொகைகள் தான் வட்டியில் வரவு

வைக்கப்பட்டதாக பின்பக்கத்தில் எழுதப்பட்ட தொகைகள் என்றால் சரிதான். மேற்படி பக்கத்தில் ஜூலை ரூ.2 லட்சம், என்பது அசலில் வரவு வைக்கப்பட்ட விபரம் என்று நான் கூறுகிறேன் என்றால் சரிதான். மேற்படி ரூ.2 லட்சத்தைதான் அதே பக்கத்தில் மேல் பகுதியில் குறிப்பிட்டுள்ளேன் என்றால் சரிதான்.

7. எ.சா.ஆ.1ல் 15.08.2023 அன்று ரூ.19 ஆயிரம் என்று எழுதியுள்ளது தவறு என்றால் சரியல்ல. 03.11.2023 ம் தேதி முதல்தான் புகார்தாரர் எனக்கு வட்டிக்கு பணம் கொடுக்க தொடங்கியுள்ளார் என்றால் சரியல்ல. நான் தாக்கல் செய்த வங்கி பரிவர்த்தனையில் உள்ள தொகைகள் காசோலை மூலம் செலுத்தப்பட்டது என்றால் இரண்டு தொகைகள் மட்டும் காசோலைகள் மூலம் செலுத்தப்பட்டது, மற்ற தொகைகள் போன் மூலம் செலுத்தப்பட்டது. நான் புகார்தாரருக்கு கொடுத்த தொகைகள் மற்றும் கொடுக்க வேண்டிய தொகைகள் குறித்து எங்களுக்குள் பற்று வரவு சீட்டை போடவில்லை என்றால் நம்பிக்கையின் பெயரில் போடவில்லை, சிறுக சிறுக கொடுக்கும்படி புகார்தாரர் கூறினார். எனக்கும், புகார்தாரருக்கும் இடையே நம்பிக்கை தன்மை இல்லை என்பதால் தான் வங்கியின் மூலம் பரிவர்த்தனை ஏற்பட்டது என்றால் சரிதான். வங்கி பரிவர்த்தனைக்கு பின்பு நான் கொடுத்த தொகைகளை குறித்து புகார்தாரரிடம் எழுதி பெற்றேனா என்றால் கேட்டேன், அவர் தரவில்லை. புகார்தாரர் காசோலை தரவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை மற்றும் அறிவிப்பு அனுப்பவில்லை என்றால் சரிதான்.

8. எனது வங்கி கணக்கானது எதற்காக அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்றால் நான் பணம் சரியாக போடவில்லை என்பதால் அக்கவுண்ட் நிறுத்திவைக்கப்பட்டது. ஒரு நபர் வங்கியில் தவறு செய்தால்தான் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்படும் என்றால் சரியல்ல. மூன்று மாதத்திற்கு பின்பு எனது அக்கௌண்ட் செயல்பட தொடங்கிவிட்டது. 24.09.2025 க்கு பின்பு எனது கணக்கானது செயல்பாட்டில் உள்ளது என்பது நிர்வாக தயாரா என்றால் தயார். நான் புகார்தாரருக்கு வங்கியின் மூலம் செலுத்தப்பட்ட பணம் அசல் வகையில் கொடுத்தேனா அல்லது வட்டிவகையில் கொடுத்தேனா என்றால் அசல் வகையில் கொடுத்தேன். வங்கி பரிவர்த்தனை பின்பு புகார்தாரருக்கு வட்டி தொகை வரவானதா என்றால் இல்லை. நான் 9 காசோலைகள்

புகார்தாரருக்கு கொடுத்த தேதியன்று எனது வங்கி கணக்கு நடைமுறையில் இருந்தது என்றால் சரிதான். நான் புகார்தாரருக்கு கொடுக்க வேண்டிய தொகையை மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பழைய வங்கி பரிவர்த்தனையை வைத்து பொய்யான எதிர்வாதம் செய்கிறேன் என்றால் சரியல்ல .நான் முழுதொகையையும் செலுத்தினேன் என்பதை நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் அதனை நிரூபிக்க தவறி விட்டேன் என்றால் சரியல்ல. நான் புகார்தாரருக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுவதும் கொடுத்து விட்டேன் என்பதற்கு எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை என்பதால் எனது எதிர்வாதம் ஏற்கத்தக்கதல்ல என்றால் சரியல்ல. புகார்தாரர் எனக்கு கடன் கொடுக்கும் அளவிற்கு அவருக்கு வசதி வாய்ப்பு உள்ளது என்றால் தெரியாது. நான் கம்பம் நகர் மன்ற தலைவர் தேர்தலில் நின்றேன் என்றால் சரிதான். நான் இதுவரை 100, 200 வீடுகள் கட்டிக் கொடுத்திருப்பேன் என்றால் சரிதான். எனது சமுதாயத்தில் நான் முக்கிய பொறுப்பில் உள்ளேன் என்றால் சரிதான். அப்படிப்பட்ட ஒரு நபர் காசோலை திரும்ப பெறவில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்றால் சரியல்ல. நான் தாக்கல் செய்த எ.சா.ஆ.1 ஆன ஆவணம் சட்டப்படி செல்லாது என்றும், வங்கி பரிவர்த்தனையும் இந்த கடன் தொடர்புடையது இல்லை என்றால் சரியல்ல.

Taken down by me in the open court in the presence of accused read over to the witness and admitted by him to be correct

J.M, F.T.C(M.L),Uthamapalayam